



REF: REL/112/2022-23 August 29, 2022

To
General Manager
Dept of Corporate Services
The Stock Exchange, Mumbai,
PHIROZE JEEJEEBHOY TOWERS
DALAL STREET
MUMBAI-400001

Dear Sir,

Sub:: Copy of Public Notice for Electronic Voting Schedule for the ensuing 28th AGM

We are submitting herewith copy of the Public Advertisement published in 'Trinity Mirror' and 'Makkal Kural' with regard to the Evoting Schedule for the ensuing 28<sup>th</sup> AGM scheduled to be held on 28<sup>th</sup> September 2022.

We request you to kindly take on record the above and acknowledge the receipt of this letter.

Thanking You,

Yours faithfully,

FOR RASI ELECTRODES LIMITED

B POPATHAL KOTHARI MANAGING DIRECTOR

DIN: 00594168

CIN: L52599TN1994PLC026980, Customer Care: +91-044-26401822

# Chennai's Anupama brings silver laurels in snooker

## Hails Govt, TNBSA for sustained support

Chennai, Aug 27: Giving yet another proof of her rising stature, promising Tamil Nadu cueist Anupama Ramachandran has won the silver medal in the Under-21 World Snooker Championship held at Bucharest in Romania.

After a fine performance in the earlier stages, Anupama, a trainee of the S.A. Saleem Snooker Academy in the city, lost to Thailand's Panchaya Channoi 1-4 in the summit clash, ensuring a silver medal for India.

It turned out to be a double podium finish for India as another upcoming talent Keerthana Pandian won the bronze in the same section in the event organised by the IBSF.

Anupama, who had earlier won the Under-16 World title in 2017 and Bronze medal in-U 16 World Snooker Championship in 2018, was accorded a rousing reception on her arrival at the airport here today.

Anupama, who have been practicing hard with multiple time Tamil Nadu Champion and former India No.3 S.A.Saleem at the SSA, is also eligible to represent India in the Women's-6 Red World Championship to be held in Malaysia in October and the Women's-15 Red Snooker Championship at Turkey in November this year.

She has been currently ranked Number one in India after the Selection camp held in Bangalore in June.

By winning the Silver at Bucharest, Anupamaearned the distinction of becoming the first cueist from Tamil Nadu to win a medal in the World event.

Talking to reporters, Anupama, who has eight National junior titles to her credit, said she was happy to win the silver as the competition was challenging.

NOTICE IS HEREBY GIVEN THAT:

Exchange Board of India.

Participant.



She said she had to face strong Thailand cueists both in the semifinal and in the final. "I gave my best in the summit clash, but Panchaya Channoi played very well and won

the gold," she explained. She said "though the Central and State governments are helping in promoting the green baize game, we need more support, so that many youngsters like me will take to the sport and bring laurels for the

While stressing the need that sponsors should come forward and support the sport, Anupama also suggested that snooker should be introduced as a sport as part of school and college curriculum, which will lead to unearthing more talents.

The Tamil Nadu Government supporting sportspersons winning laurels in National and International events by presenting cash awards

was encouraging and would enable more youngsters to develop a career in sports, Anupama

Speaking about Anupama's silver medal winning performance, Saleem, who was also present at the airport, said it was yet another proof of her rising stature.

"Anupama is made of sterner stuff and I expect her to win many more laurels in future,"

### FIFA lifts AIFF ban, U-17 Women's World Cup on track

New Delhi, Aug 27: on Friday to lift the decided suspension imposed on the All India Football Federation (AIFF) earlier this month, sports governing body said in a statement.

"The Bureau of the FIFA Council has decided to lift the suspension that was imposed on the All India Football Federation (AIFF) due to undue third-party influence,"

FIFA said in a statement. The decision was taken after FIFA received confirmation that the mandate of the committee

RASI ELECTRODES LIMITED
CIN: L52599TN1994PI COGEGGE

Registered office: Flat A-14, 3rd Floor

Rams Apartments, 21, Raja Annamalai Road Purasawalkam, Chennai-600084

**PUBLIC NOTICEREGARDING 28TH ANNUAL GENERAL MEETING** 

TO BE HELD THROUGH VIDEO CONFERENCING (VC) /

**OTHER AUDIO VISUAL MENS (OAVC)** 

The Company intends to convene its 28TH Annual General Meeting (AGM) scheduled to be held at 9.30.A.M. on WEDNESDAY, the 28TH SEPTEMBER 2022, through Video Conferencing ("VC") and Other

Audio Visual Means ("OAVC") in compliance with applicable provisions

of the Companies Act, 2013, read along with applicable circulars

issued by Ministry of Corporate Affairs (MCA) and by Securities &

together with the 28th Annual Report - 2021-2022, to all its members

only by email after, at least three days from the date of publication

of this public notice. The Notice convening the 28th AGM together with the 28th Annual Report – 2021-2022 shall also be available for download at the website of the Company at www.rasielectrodes.com

and also at the website of the stock exchange at www.bseindia.com.

Shareholders holding shares in electronic form and who have not

registered / updated their email id, are requested to have the same

registered / updated by taking appropriate steps with their Depository

Shareholders holding shares in physical form and who have not

registered / updated their email id, are requested to write to the

company's RTA at investor@cameoindia.com or make use of the

web-module accessible at https://investors.cameoindia.com/ for

registering their email id, mobile number and other details related to

The Ordinary & Special Business mentioned in the said Notice may be

transacted by Electronic Voting. The Company has made arrangements

with Central Depository Services (India) Limited for facilitating E-Voting

vide EVSN No.220816013 which could be accessed at their website

6. Voting through Electronic means shall commence at 10.00. A.M. on

7. Voting through Electronic means shall end at 5.00 P.M. on TUESDAY,

8. Electronic Voting shall not be allowed beyond the above mentioned

9. Shareholders who have already voted prior to the meeting date would

10. Members are requested to carefully read all the notes set out in the

not be entitled to vote at the meeting venue. However, they may attend

Notice of the AGM and, in particular, instructions for joining the AGM

through VC / OAVC and for casting their votes through remote evoting.

11. Contact details of the person responsible for redressal of grievances concerning participating in the AGM and electronic voting is

Mr Jagruti Jain, Company Secretary & Compliance Officer, Rasi Electrodes Limited, Admn Off: A-14, Rams Apartments,21, Raja Annamalai Road,Chennai-600084, PHONE: 044-26424523;044-26427884; EMAIL:

Saturday, the September 24,2022.

and participate at the 28TH AGM.

the September 27, 2022

2. The Company proposes to send Notice convening the 28th AGM

administrators that of was set up to assume the powers of the AIFF Executive Committee had been terminated and that the AIFF administration

had regained full control

the AIFF's

affairs, it added. FIFA and the AFC will continue to monitor the situation and will support the AIFF in organising its elections in a timely manner.

a consequence, the FIFA U-17 Women's World Cup 2022? scheduled to take place on October 11-30, 2022 will be held in India as planned, it concluded. Union Sports Minister

Anurag Thakur called it 'a victory for all football

"Delighted to share the Bureau of the FIFA Council decided today to lift the suspension of the AIFF with immediate effect.

The FIFA U-17 Women's World Cup 2022 scheduled to take place on 11-30 October 2022 will be held in India as planned! A victory for all footballfans," Anurag Thakur tweeted.

### Manu dazzles on final day to clinch Chennai Open golf

Chennai, Aug 27: Gurugram's Manu Gandas marched to a convincing fourshot victory with a dazzling final day performance of fiveunder 67 at the Chennai Open 2022 here at the TNGF Golf Course on Friday. Chennai-based professionals, Sandeep Sval and S. Prasanth. finished tied 49th at five-over 293 and tied 52nd at seven-over 295 respectively.

Gandas scored a total 20-under 268 for the week to lift his fourth PGTI trophy and as a result bag a cheque of Rs. 6,00,000. The 26-year-old from the DLF Golf & Country Club thus further consolidated himself in third position on the PGTI Order of Merit.

Sri Lanka's N Thangaraja took second

Place: Tambaram

Date: 13.08.2022



place at 16-under 272 following his final round effort of 72. Manu Gandas (68-65-

68-67), lying overnight second one shot off the lead, began the final day in ideal fashion with a chip-in birdie on the first hole. He then cut out the errors and kept himself in play to make pars all the way till the eighth. He added his second birdie on the ninth where he rolled in a 10-footer after a poor chip.

#### PALLAVAN NIDHI LIMITED

**REGD NO. 12038/1958** No.6, Venkatesan Street, West Tambaram, Chennai 600 045 **NOTICE TO SHARE HOLDERS** 

Notice is hereby given that 37th Annual General Meeting of the Shareholder of the Nidhi will be held no.6, Venkatesan Street, West Tambaram, Chennai 600 045 on Friday 23rd September 2022

All shareholders are requested to attend the meeting.

By order of the Board. P.Raiasekaran. DIN: 00091221 C.K.V. Ragavan, Secretary DIN: 01800777 Telephone No. 044-2226 0133 Bob's Banter



## A Nation that Needs Healing

Nelson Mandela taught the world a huge lesson on forgiveness when, emerging from prison after twenty- seven years and being elected president of South Africa, he asked his jailor to join him on the inauguration platform.

He then asked Archbishop Desmond Tutu to head an official government panel, with a daunting name; the Truth and Reconciliation Committee.

Mandela sought to defuse the natural patterns of revenge he had seen in so many countries where one oppressed race or tribe took control from another.

For the next two-and-a-half years South Africans listened to reports of atrocities coming out of the Truth and Reconciliation Commission hearings. The rules were simple: if a white policeman or army officer voluntarily faced his accusers, confessed his crime, and fully acknowledged his guilt, he could not be tried and punished for that crime. Hardliners grumbled about the obvious injustice of letting criminals go free, but Mandela insisted that the country needed healing, even more than it needed justice!

And because of one man's spirit of forgiveness, today in South Africa, blacks and whites are learning to live together in

Maybe, its a lesson we in our country need to learn from. We have decided to keep August 14th as, "Partition Horrors Remembrance Day". Yes, during partition the most unimaginable horrors were committed and memories of many of them live on. But it was on both sides. As much as they did to us, we did to them, and so, as many people across the border live in pain as there are here, but unless we as a country empty ourselves of the hate, those remembrances will impede our progress as a nation.

Our nation needs healing. By having such 'hate remembrances' we are igniting anger and hate that burned seventy-five years ago. We all know these are political moves, but now our leaders need to move beyond such petty politics. Then and only then will we become the democratic economic power we hope to be.

I love using EMPTY as an acronym which we all can use. The E is for us to Engage with those incidents or hurts that happened. Open it up, look at the festering wound, and remove the emotional memory that has a hold on us. M is to mend those areas that need healing. P is to prevent such emotions taking place of hate and anger. T is thanksgiving, that we as individuals are alive and kicking and as a nation, robust and healthy. The Y is to yield ourselves to a Higher Power, that will teach us how to infuse love and forgiveness into hateful situations or unpleasant memories.

Our country is a tolerant nation, and just as Nelson Mandela did, let us likewise do, because we need that healing touch, and it's only we who can give ourselves

bobsbanter@gmail.com

## Serena begins last hurrah at US Open; faces Danka first

final tournament, 23-time major champion America's Williams will face Montenegro's Danka Kovinic in the women singles opening round of the US Open, season's final Grand Slam tournament, starting from August

Earlier this month, Williams announced her impending retirement after the US Open. A six time US Open champion will face world No.80 Kovinic for the first time.

The 27-year-old Montenegrin reached a career-high ranking of No.46 in 2016 and became the first woman from her country to win a WTA Tour title last year at Charleston.

In January, Kovinic broke new

ground for Montenegro at the No.24 seed Amanda Anisimova Australian Open after defeating Emma Raducanu to become the first woman from her country to reach the third round of a Slam.

face either No.2 Anett Kontaveit or Romania's Jaqueline Cristian.

World No.1 Iga Swiatek of Poland topped the draw and will face Italy's Jasmine Paolini in the first round. The winner will face either 2018 champion Sloane Stephens of America or Belgium's Greet Minnen.

Also drawn into Swiatek's top quarter are three former major champions in No.9 seed Garbine Muguruza (Spain), Jelena Ostapenko (Latvia) and Petra Kvitova (Croatia), as well as the highest-seeded American, No.8 Jessica Pegula., appearances by a WTA player.

and two-time quarterfinalist Elise Mertens(Belgium) also landed in Swiatek's quarter. Another

Latvian The winner of that opener will Ostapenko faces a tough opening draw against 19-year-old Chinese talent Zheng Qinwen. The no.4 seed Spanish Paula

Badosa leads the second quarter of the draw and will take on Lesia Tsurenko of Ukraine in the first round.

Reigning champion Raducanu has been drawn into Badosa's quarter and will open against France's Alize Cornet. The Frenchwoman is set to play her 63rd consecutive Slam, which will break the record for most consecutive Slam main-draw

## PUBLIC NOTICE

RBI having its Registered Office at The IL&FS Financial Centre, Plot C22, G-Block, Bandra Kurla Complex, Bandra East, Mumbai 400 051 and having a branch office amongst other places at No. 2, Ground Floor, Muthaial Street Little Mount, Saidapet, Chennai 600 015. IFIN had disbursed a financial assistance to M/s. Shiva Shelters And Constructions Private Limited ("Borrower") having Registered Office at Old No. 19, New No. 32, Cathedral Garden Road. Nungambakkam, Chennai 600 034. One of the security for the loan is the Mortgage of land parcel aggregating to 17.48 Acres situated at Village: Kolthuvancherry, Taluk: Alandur, District: Kancheepuram, Paraniputhur Main Road, Porur, Chennai, owned by Mr Vallal RCK, (Aadhar No. 3153 4333 9870) son of (late) T.Rangappa Mudaliar aged about 93 years, residing at No. 30 Giri Road, T.Nagar, Chennai 600 017. A Memorandum of Deposit of Title Deeds (MODTD) for the Mortgage of the above land parcel aggregating to 17.58 Acres dated March 1, 2018 vas executed by Mr RCK Vallal in fayour of IFIN, which was registered within the jurisdiction of SRO at Saidape on 12.03.2018 as Doc. No 2268/2018. IFIN in its normal course of business had handed over all the original documents so obtained against the above loan extended to SSCPL to its document custodian M/s. Capital Record Centre Pvt. Ltd., (CRC) in line with the Record Management Service Agreement executed with them. As per the agreement the records were to be safely kept in fire proof custody by the custodian at their office / storage location at Thiru Vi Ka Road, MM Nagar Industrial Estate, Maraimalai Nagar, Chennai – 603 209. IFIN had requested CRC to retrieve and reach the original documents so handed over to them pertaining to the facility extended to SSPL However, the said records have not been reached to us till date. In view of this, it is presumed that the documents may not be traceable/ misplaced in the hands of CRC

We hereby inform the General Public that the custodian now claims to have lost the original documents pertaining to the following Survey Numbers of land situated at Koluthuvancherry Village, Alandur Taluk, Kancheepuram District. The original documents were also supported with various other parent / reference documents for the respective survey numbers, which formed part of the documents while depositing the documents in custody of IFIN. A summary of the survey numbers and the respective extent of area against each survey number is as below:

Sr. No.	Survey No.	Extent	
		Acres	Cent(s)
1.	23/1	1	68
2.	23/2B	0	11
3.	37/2B	0	40
4.	37/3	0	58
5.	38	1	70
6.	39/2	0	38
7.	46	0	69
8.	143/2	1	64
9.	144/1A	0	23
10.	144/1B	0	25
11.	144/2	0	94
12.	146	0	68
13.	147/1	0	50
14.	147/2	0	49
15.	148/1A	0	31
16.	148/1B	0	31
17.	148/2	0	62
18.	150/2B	0	39
19.	151/1	0	74
20.	151/2	0	66
21.	152/1	0	42
22.	152/2A	0	03
23.	152/2B	0	24
24.	152/2C	0	92
25.	153/1	0	90
26.	153/2	1	67
	Total	17	48

If anyone finds the above documents, please contact us over Phone No. 99401 92003- Mr Nandakumar U, Senior Manager and/or Phone No. 98206 38579- Ms. Nisha DeSouza Senior Vice President or handover the documents at the office of IFIN at their offices at Mumbai or in Chennai at the address mentioned above. Please take notice that if anybody deals with the said Property, they will be doing so at their own sole risk and consequences. IFIN has filed a Police complaint with respect to the above issue on August 9, 2022 with the Office of the Commissioner of Police, Tambaram City, Tambaram

For IL&FS Financial Services Limited Authorised Signatory

#### PLACE: CHENNAL DATED: 26.08.2022

info@rasielectrodes.com

FOR RASI ELECTRODES LIMITED B POPATLAL KOTHARI MANAGING DIRECTOR DIN 00594168

### சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுங்கள்

## சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை தடுக்க நடவடிக்கை: அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை, ஆக.27– சுங்கக் கட்டணம் உயர்த்தப்படு வதைத் தடுக்கவும், சுந்கச் சாவடிகளின் எண்ணிக்கையை நடவடிக்கை குறைக்கவம் எடுக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது**:**-

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, போக்குவரத்து சேவை கட்டண உயர்வு, ஆவின் பொருட்கள் உயர்வு, ഖിതെ அத்தியாவசியப் ഖിതെ பொருட்கள் உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு என்ற வரிசையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தன் பங்கிற்கு சுங்கக் கட்டணத்தை 1.9.2022 முதல் உயர்த்த முடிவு செய்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

முழுவதும் இந்தியா 800–க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து நிலையில், கிட்ட**த்**தட்ட வரும் சுங்கச்சாவடிகளில் சுங்கக் வசூலிக்கப்பட்டு கட்டணம் வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் சுங்கச்சாவடிகள் உள்ளதாக தெரிவிக்கின்றன. புள்ளிவிவரங்கள்

இந்தச் சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்திக் கொண்டு வருவதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

அந்த வகையில், இந்த ஆண்டு ஏற்கெனவே ஏப்ரல் மாதம் முதல் கட்டண**த்**தை உயர்த்திய நிலையில், தற்போது செப்டம்பர்மாதம் முதல் தமிழகத்தில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை தேசிய உயர்த்த நெடுஞ்சாலை செய்துள்ளதாக ஆணையம் முடிவு செய்கி பேரதிர்ச்சியை வந்துள்ளது அளித்துள்ளது. இதன்படி, வேன், ஜீப்புகளுக்கு ஐந்து ரூபாயும், டிரக், பேருந்து மற்றும் பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 150 ரூபாய் வரையும் உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

#### சாலைகள் பராமரிப்பு இல்லை: மக்கள் அவதி

சாலைகள் ஏற்கெனவே பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் கொண்டிருக்கிற அவதிப்பட்டுக் நிலையில், சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்ற தருணத்தில், சுங்கக் இந்தத் கட்டணத்தை உயர்த்தியிருப்பது கொள்ளக்கூடியதல்ல. ஏற்றுக் கடும் கண்டனத்திற்குரியது. மாறாக சுங்கக் இந்தச் கட்டண உயர்வு எளிய, நடுத்தர

வர்க்கத்தினரையும், வணிகர்களையும், வாகன உரிமையாளர்களையும். பாதிக்கும் செயலாகும். கட்டண உயர்வையடுக்கு, வாகன உரிமையாளர்கள் வாகனத்திற்கான கட்டணங்களை உயர்த்தும் சூழ்நிலை உருவாகி, அதன்மூலம் அத்தியாவசிப் பொருட்களின் விலை மேலும் உயரும் சூழ்நிலை ஏற்படும்.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் சுங்கக் கட்டண உயர்வு தமி**ழ்**நாடு சட்டமன்றப் கொண்டு ஈர்ப்புத் தீர்மானத்தின்மீது கவன நெடுஞ்சாலைத் பேசிய அமைச்சர், 2008–ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைக் கட்டணம் விதிகளின்படி, குறைந்தபட்சம் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்பதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் தான் நியாயமாக இருக்க வேண்டும் விதியை மீறி என்றும், இந்த பெரும்பாலான சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன என்றும், தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதை மத்திய அரசிடம் தெரிவிக்க இருப்பதாகவும், முதற்கட்டமாக, இதில் சுற்றெல்லையில் மீட்டர் சென்னசமுத்திரம், நெமிலி, வானகரம், பரனூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளை உடனடியாக மூடும் திட்டம் குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

அறிவிக்கப்பட்டு இவ்வாறு கிட்டத்தட்ட ஓராண்டு முடிவடையும் அதே நிலையில். நிலைமைதான் தொடர்கிறது. விதிகளுக்கு சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடி**க்**கை எடுக்க வேண்டியது தமி**ழ்**நாடு அரசின் கடமையாகும். ஏழைகள் நலனைக் காக்க..

எனவே, உயர்த்தப்படவுள்ள சுங்கக் கட்டணத்தை தடுத்து நிறுத்தவும், விதிகளுக்கு ஏற்ப சுங்கச்சாவடிகளின் *எண்ணிக்கையை* குறைக்கவும் நடவடிக்கை எடுத்து, ஏழை எளிய உள்ளிட்ட அனைவரின் நலனையும் காக்க வேண்டுமென்று அண்ணா தி.மு.க.வின் சார்பில் தேசிய ஆணையத்தையும், நெடுஞ்சாலை தி.மு.க. அரசையும் வலியுறுத்திக் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

## ஓ.பன்னீர்செல்வத்துடன் கே.பாக்யராஜ் சந்திப்பு



சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் முன்னாள் முதலமைச்சா் ஓ.பன்னீா்செல்வத்தை திரைப்பட நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அண்ணா தி.மு.க.வில் மீண்டும் இணைவதாக அறிவித்த இயக்குனர் கே.பாக்யராஜ், அனைவரும் இணைந்து செயல்படுவதற்கு என்னால் ஆன முயற்சிகளை செய்வேன் என தெரிவித்தார்.

### **PUBLIC NOTICE**

RBI having its Registered Office at The IL&FS Financial Centre, Plot C22, G-Block, Bandra Kurla Complex, Bandra East, Mumbai 400 051 and having a branch office amongst other places at No. 2, Ground Floor, Muthaial Street Little Mount, Saidapet, Chennai 600 015. IFIN had disbursed a financial assistance to M/s. Shiva Shelters And Constructions Private Limited ("Borrower") having Registered Office at Old No. 19, New No. 32, Cathedral Garden Road, Nungambakkam, Chennai 600 034. One of the security for the loan is the Mortgage of land parcel aggregating to 17.48 Acres situated at Village: Kolthuvancherry, Taluk: Alandur, District: Kancheepuram, Paraniputhur Main Road, Porur, Chennai, owned by Mr Vallal RCK, (Aadhar No. 3153 4333 9870) son of (late) T.Rangappa Mudaliar, aged about 93 years, residing at No. 30 Giri Road, T.Nagar, Chennai 600 017. A Memorandum of Deposit of Title Deeds (MODTD) for the Mortgage of the above land parcel aggregating to 17.58 Acres dated March 1, 2018 was executed by Mr RCK Vallal in favour of IFIN, which was registered within the jurisdiction of SRO at Saidapet on 12.03.2018 as Doc. No 2268/2018. IFIN in its normal course of business had handed over all the original documents so obtained against the above loan extended to SSCPL to its document custodian M/s. Capital Record Centre Pvt. Ltd. (CRC) in line with the Record Management Service Agreement executed with them. As per the agreement the records were to be safely kept in fire proof custody by the custodian at their office / storage location at Thiru Vi Ka Road, MM Nagar Industrial Estate, Maraimalai Nagar, Chennai – 603 209. IFIN had requested CRC to retrieve and reach the original documents so handed over to them pertaining to the facility extended to SSPL However, the said records have not been reached to us till date. In view of this, it is presumed that the documents may not be traceable/ misplaced in the hands of CRC.

We hereby inform the General Public that the custodian now claims to have lost the original documents pertaining to the following Survey Numbers of land situated at Koluthuvancherry Village, Alandur Taluk, Kancheepuram District. The original documents were also supported with various other parent / reference documents for the respective survey numbers, which formed part of the documents while depositing the documents in custody of IFIN A summary of the survey numbers and the respective extent of area against each survey number is as below:

Sr. No.	Survey No.	Extent	
		Acres	Cent(s)
1.	23/1	1	68
2.	23/2B	0	11
3.	37/2B	0	40
4.	37/3	0	58
5.	38	1	70
6.	39/2	0	38
7.	46	0	69
8.	143/2	1	64
9.	144/1A	0	23
10.	144/1B	0	25
11.	144/2	0	94
12.	146	0	68
13.	147/1	0	50
14.	147/2	0	49
15.	148/1A	0	31
16.	148/1B	0	31
17.	148/2	0	62
18.	150/2B	0	39
19.	151/1	0	74
20.	151/2	0	66
21.	152/1	0	42
22.	152/2A	0	03
23.	152/2B	0	24
24.	152/2C	0	92
25.	153/1	0	90
26.	153/2	1	67
	Total	17	48

If anyone finds the above documents, please contact us over Phone No. 99401 92003- Mr Nandakumar U. Senior Manager and/or Phone No. 98206 38579- Ms. Nisha DeSouza Senior Vice President or handover the documents at the office of IFIN at their offices at Mumbai or in Chennai at the address mentioned above. Please take notice that if anybody deals with the said Property, they will be doing so at their own sole risk and consequences. IFIN has filed a Police complaint with respect to the above issue on August 9, 2022 with the Office of the Commissioner of Police, Tambaram City, Tambaram

For IL&FS Financial Services Limited **Authorised Signatory** 

MKICL கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லியிடெட் CIN No. L24110TN1970PLC005865

வளங்கள் (சுரையங்கள்) : ''கோத்தாரி பில்டிங்ஸ்'', 114, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600 034. Website: www.kotharis.in, Phone No: 044-28334565 | Email id: enquiries@kotharis.in

அ**றிவிப்பு** கம்பெனியின் 52வது வருடாந்திர பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர், 2022 அன்று காலை 11.00 மணிக்கு காணொலி காட்சி/பிற ஆடியோ காட்சிகள் ("VC/ OAVN") மூலம் நடைபெறும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் (எம்சிஏ சுற்றநிக்கைகள்) வெளியிட்ட சுற்றநிக்கைகள் மற்றும் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (செபி சுற்றநிக்கைகள்) வெளியிட்ட சுற்றநிக்கை மற்றும் சட்டத்தின் விதிகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) ஒழுங்குமுறைகள் 2015 (பட்டியல் குடும்பெடுள்ள மற்றும் 'சுவ்வாட்டு' 'தைசைவள்) ஆழுங்குமுறைகள் 2012 (பட்டியல் ஒழுங்குமுறைகள்)க்கு இணங்க கம்பெனியின் 52வது வருடாந்திர பொதுக் கூட்டம் VC/OAVM மூலம் நடைபெறும்.

மேற்கண்ட எம்சிஏ மற்றும் செபி சுற்றறிக்கைகளின்படி, வருடாந்திர பொதுக்கூட்ட குறிவிப்பு மற்றும் 2021–22ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனி/வைப்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு மின்னணு முறையில் மட்டுமே அனுப்பி வைக்கப்படும். வருடாந்திர பொதுக்கூட்ட நாளில் மின்னணு வாக்களிப்பு மற்றும் தொலைதூர மின்னணு வாக்களிப்பு நடைமுறை அறிவிப்பில் உள்ளது. வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு அழைப்பு கம்பெனியின் இணையதளம் www.kotharis.in, ஸ்டாக் எக்கேஞ்ச் இணையதளம் பிஎல்இ லிமிடெட்டின் www.bseindia.com மற்றும் சிடிஎஸ்எல் இணையதளம் www.evotingindia.comல் உள்ளது என்பதை உறுப்பினர்கள் கவனத்தில்

#### மின்னஞ்சல் முகவரி பதிவு/புதுப்பிப்பு முறை

காகித வடிவில் பங்குளை வைத்திருக்கும் உறுப்பினர்கள், அவர்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாதவர்கள் அவர்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய கோரிக்கையை எங்களின் ஆர்டிஏ yuvraj@integratedindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மின்னணு வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள், அவர்களின் மின்னஞ்சல் முகவரியை சம்பந்தப்பட்ட வைப்பு பங்கேற்பாளர்களிடம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

. குழுவின் ஆணைப்படி கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட்டிற்காச அனில் குமார் பதியாலி கம்பெனி செயலாளர் மற்றும் இணக்க அதிகாரி

இடம்: சென்னை

தேதி: 26.08.2022

சிகாஜென் இந்தியா லிமிடெட் 🚅 Sicagen

(CIN: L74900TN2004PLC053467)

பதிவு அலுவலகம் : 4வது மாடி, ஸ்பிக் ஹவுஸ்

எண்.88, மவுண்ட் ரோடு, கிண்டி, சென்னை – 600 032.

Website: www.sicagen.com E-mail: companysecretary@sicagen.com Phone: 044 4075 4075

பங்குதாரர்களுக்கு பொது அறிவிப்பு

கம்பெனிகள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள் மற்றும் SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 மற்றும் கம்பெனிகள் விவகாரங்கள் துறை அமைச்சகம் (MCA) மற்றும் அவ்வப்போது செக்யூரிட்டிஸ் அன்ட் எக்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (SEBI) வெளியிடும் சுற்றறிக்கைகள் ஆகியவற்றுக்கு இணங்க, வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்களை செயல்படுத்த உறுப்பினர்கள் ஒரு பொதுவான இடத்தில் நேரடியாக ஆஜராகாமல் இருக்கும் பகையில் கம்பெனியின் 18வது வருடாந்திர பொதுக்கூட்டம் **செவ்வாய்க்கிழமை, செப்டம்பர்** 27, 2022 **அன்று மதியம்** 02.30 **மணிக்கு** (இந்திய நேரப்படி) காணொளி காட்சி (VC) மூலமாக நடைபெறுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. 18வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2021–22 ஆண்டுக்கான வருடாந்தி

அறிக்கை ஆகியவை எம்சிஏ மற்றும் செபி சுற்றறிக்கைகளின்படி, கம்பெனி அல்லது அவர்களது சம்பந்தப்பட்ட டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படும். காணொளி காட்சி (VC)/ பிற ஒலி ஒளி சாதனங்கள் (OAVM) மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம் மற்றும் பங்கேற்கலாம் VC/OAVM மூலம் பங்கேற்கும் உறுப்பினர்கள், கம்பெனிகள் சட்டம், 2013–ன் பிரிவு 103–ன் கீழ் குறைந்தபட்சம் பங்கேற்பதை கணக்கிடும் நோக்கத்திற்காக கணக்கிடப்படுவார்கள். இந்த அறிவிப்பு கம்பெனியின் இணையதளம் www.sicagen.com மற்றும் பாம்பே ஸ்டாக் எக்சேஞ்ச் லிமிடெட்டின் www.bseindia.com மற்றும் சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா லிமிடெட் (CDSL) (தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு சேவைகளை அளிக்கும் முகவர்) www.evotingindia.comலும் கிடைக்கும்.

காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மற்றும்/ அல்லது கம்பெனி/டெபாசிட்டர் யில் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத உறுப்பினர்கள் Investor@cameo.com cameo@cameoindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பின்வரும் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை அனுப்புவதன் மூலம் அவர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் பிற விவரங்களைப் புதுப்பிக்கலாம்.

a) பதிவுசெய்தல்/தகவலை மாற்றுவதற்கான கோரிக்கையானது SEBI–ஆல் பரிந்துரைக்கப்ப டிவம் ISR–1–ல் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது பின்வரும் இணைப்பின் https://sicagen.com/wp-content/uploads/2022/01/Investor-Service-Request¬Physical Shares.pdf-ன் கீழ் கம்பெளியின் இணையதளத்தில் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து ஆர்டிஏவிடம் பிற ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். சுயசான்றளிக்கப்பட்ட பான் நகல் மற்றும்

.) உறுப்பினரின் பதிவு பெற்ற முகவரிக்கு ஆதாரமாக சுயசான்றளிக்கப்பட்ட ஓட்டுனர் உரிமம்/பாஸ்போர்ட்/வங்கி அறிக்கை/ஆதார் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தாக்கல்

காகிக வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மற்றும் மின்னணு தீர்வு சேலை அல்லது வேறு எந்த வழிகளிலும் ("எலக்ட்ரானிக் வங்கி ஆணை") தங்கள் கணக்குகளில் நேரடியாக ஈவுத்தொகையைப் பெறுவதற்கான ஆணையை புதுப்பிக்காதவர்கள் அவர்களது வங்கி கணக்கில் மின்னணு முறையில் ஈவுத்தொகையை நேரடியாகப் பெற தங்கள் மின்னணு வங்கி ஆணையை பதிவு செய்யலாம். அதற்கு பின்வரும் விவரங்கள் கொண்ட ஆவணங்களை (மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களுக்கு கூடுதலாக) மின்னஞ்சல் மூலம்

அ) ஈவுத்தொகை செலுத்த வேண்டிய வங்கியின் பெயர் மற்றும் கிளை மற்றும் வங்கி கணக்கு ஆ) கோர் வங்கி தீர்வுகளை அமல்படுத்திய பின்னர் உங்கள் வங்கியால் ஒதுக்கப்பட்ட வங்ச்

c) 11 இலக்க IFSC குறியீடு; மற்றும்

நாற்றுநாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

்) பங்குகள் கூட்டாக வைத்திருந்தால், உறுப்பினர் அல்லது முதல் வைத்திருப்பவரின் பயரைக் கொண்ட ரத்து செய்யப்பட்ட காசோலைகளின் சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் கெய்யப்பட்ட பிரகிகள்

. ன்னணு வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் அவர்களது டெபாசிட்ட பங்கேற்பாளரிடம் அவர்களது மின்னஞ்சல் முகவரியை புதுப்பித்துக் கொள்ளல கம்பெனியின் சம பங்குகளை காகித வடிவில் வைத்திருக்கும் உறுப்பினர்கள், மின்னண முறையில் கிடைக்கும் பலன்களைப் பெறுவதற்காக, தங்கள் பங்குகளை மின்னணு வடிவமாக

ு தூரியாக தகவல்கள் கம்பெனியின் அனைத்து உறுப்பினர்களின் தகவல் மற்றும் ாமைக்காக வழங்கப்படுகின்றன, மேலும் மேலே குறிப்பிட்டபடி MCA மற்றும் SEB

சுற்றறிக்கைகளுக்கு இணங்க உள்ளன

இடம்: சென்னை **தேதி**: 27.08.2022 கம்பெனி செயலாளர் மற்றும் ஒப்புதல் அதிகாரி

ராசி எலக்ட்ரோட்ஸ் லிமிடெட்

CIN: L52599TN1994PLC026980 பதிவு அலுவலகம் : பிளாட் ஏ-14, 3வது மாடி, ராம்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், 21, ராஜா அண்ணாமலை சாலை, புரசைவாக்கம், சென்னை 600 084 காணொலி காட்சி (VC)/பிற ஆடியோ காட்சிகள் (OAVC) மூலம் நடைபெறும் 28வது வருடாந்திர பொதுக் கூட்டம் தொடர்பான

பொது அறிவிப்பு

இதன் மூலம் அறிவிப்பதாவது: 1. கம்பெனிகள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய விதிகள், கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் (MCA) மற்றும் செக்யூரிட்டீஸ் அன்ட் எக்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியாவின் பொருந்தக்கூடிய சுற்றுறிக்கை ஆகியவற்றின் கீழ் கம்பெனி 28வது வருடாந்திர பொதுக் கூட்டத்தை (AGM), புதன்கிழமை, 28 செப்டம்பர், 2022 அன்று காலை 9.30 மணிக்கு காணொலி காட்சி ("VC") மற்றும் இதர ஆடியோ காட்சி முறையில்

("OAVC") நடத்த கம்பெனி உத்தேசித்துள்ளது. 2. இந்த பொது அறிவிப்பு விளம்பரம் வெளியான தேதியில் இருந்து குறைந்தபட்சம் 3 நாட்களில் 28வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2021-2022ம் ஆண்டுக்கான 28வது வருடாந்திர அறிக்கை ஆகியவற்றை அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்ப கம்பெனி உத்தேசித்துள்ளது. 28வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2021-2022ம் ஆண்டுக்கான 28வது வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம் www.rasielectrodes.com மற்றும் பங்கு சந்தை இணையதளம் www.bseindia.comல் கிடைக்கும்.

3. மின்னணு வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத/ புதுப்பிக்காதவர்கள் தங்கள் வைப்புத்தொகை பங்கேற்பாளருடன் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பதிவு செய்து/ புதுப்பிக்கப்பட வேண்டும்.

ங்குகளை வைத்திருக்கும் \_\_\_\_\_ மின்னஞ்சல் முகவரியை பதிவு ^\_\_\_\_\_க்கின் RTAக்கு 4. காகித வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் அவர்களின் வ்முற்வ செய்யாத/புதுப்பிக்காதவர்கள், நிறுவனத்தின் RTAக்கு investors@cameoindia.comக்கு எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். அவர்களின் மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் அவர்களின் போலியோ (கள்) தொடர்பான பிற விவரங்களை பதிவு செய்வதற்கு https://investors.cameoindia.com/ல் அணுகக்கூடிய வலை தொகுதியைப் பயன்படுத்தலாம்.

மேற்கண்ட அறிவிப்பில் கண்டுள்ள சாதாரண மற்றும் சிறப்பு தீர்மானங்கள் மீது மின்னணு வாக்குப்பதிவு முறையில் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும். கம்பெனி மின்னணு வாக்குப்பதிவு வசதிக்காக EVSN No.220816013ன்படி சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் உடன் இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளது. அதை அவர்களின் வலைத்தளமான www.evotingindia.comல் அணுகலாம். 6. மின்னணு முறையிலான வாக்குப் பதிவு சனிக்கிழமை, செப்டம்பர் 24

மின்னணு முறையிலான வாக்குப் பதிவு செவ்வாய்கிழமை செப்டம்பர் 27, 2022 அன்று மாலை 5.00 மணிக்கு நிறைவு பெறுகிறது. 8. மேற்கூறிய தேதி மற்றும் நோத்திற்கு அப்பால் மின்னணு வாக்களிப்பு

2022 அன்று காலை 10.00 மணிக்கு துவங்குகிறது.

9. கூட்டத் தேதிக்கு முன்பே வாக்களித்த பங்குதாரர்களுக்கு கூட்டம் நடைபெறும் இடத்தில் வாக்களிக்க உரிமை இல்லை. இருப்பினும், அவர்கள் 28வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து குறிப்புகளையும், குறிப்பாக VC/OAVC மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் சேருவதற்கான வழிமுறைகள் மற்றும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முறையில் அவர்களின் வாக்குகளை அளிப்பது தொடர்பாகவும் கவனமாக படிக்குமாறு கேட்டுக்

கொள்ளப்படுகிறார்கள். னனாளாப்பறுகறாளனர். 11. வருடாந்திர பொதுக் கூட்டம் மற்றும் மின்னணு வாக்களிப்பில் பங்கேற்பது தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதற்கு பொறுப்பான நபரின் தொடர்பு

வைபுங்கள்: திரு. ஜக்ருதி ஜெயின், கம்பெனி செயலாளர் மற்றும் இணக்க அதிகாரி, ராசி எலக்ட்ரோட்ஸ் லிமிடெட் ு நிர்வாக அலுவலகம் : பிளாட் ஏ−14, 3வது மாடி, ராம்ஸ் அபார்ட்மெண்ட்ஸ்,

21, ராஜா அண்ணாமலை சாலை, புரசைவாக்கம் சென்னை 600 084 PHONE: 044-26424523;044-26427884;

EMAIL: info@rasielectrodes.com ராசி எலக்ட்ரோட்ஸ் லிமிடெட்டுக்காக

B. பொபட்லால் கோத்தாரி நிர்வாக இயக்குனர்

#### பொது அறிவிப்பு

இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால், சொத்து விவரம் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் சொத்தினை காலஞ்சென்ற ...N. மகாதேவன் அவர்களின் மனைவி காலஞ்சென்ற L.M ஃப்ரம்மராம்பாள் அவர்களின் வாரிசுகளிடமிருந்து, எங்களது கட்சிக்காரர்கள் கிரையம் பெற முடிவு செய்துள்ளார்கள். மேற்படி சொத்தின் தாய் பத்திரமான 31.07.1991ம் முடிவு செய்துள்ளார்கள். மேற்படி சொத்தின தாய பததாரமான. தேதியிட்ட ஆவண எண்.2258/1991 ஆக, புத்தகம் 1ல் ஆலந்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட அசல் கிரையப்பத்திரம் காணவில்லை. மேற்படி சொத்தின் மீது எவருக்கேனும் எந்த விதமான உரிமையோ அல்லது இது இது குறும்பத்தின் மீது எவருக்கேனும் எந்த விதமான உரிமையா அல்லது மேற்படி செந்தின் மீது எவருக்கேனும் எந்த விதமான உரிமையோ அல்லது பாத்தியமோ இருந்தால், அது சம்பந்தமான ஆவண ஆதாரங்களுடன் எழுத்து மூலமாக கீழ்காணும் முகவரிக்கு இந்த அறிவிப்பு வெளியிட்ட 14 நாட்சளுக்குள் அனுப்பி வைக்குமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில், கீழ்காணும் சொத்தின் மீது யாருக்கும் எந்தவிதமான உரிமையும் பாத்தியமும் இல்லை என எடுத்துக்கொள்ளப்படும்

#### சொத்து விவரம்

All that piece and parcel of vacant house site land bearing Plot No. 3 Madipakkam, measuring an extent of 2710 Sq. Ft., or thereabouts comprised in Survey Nos. 169/382, situated at Madipakkam Village Velachery Taluk,(formerly Saidapet Taluk), Chennai District, and the land being bounded on the North by: Vacant House Sites; South by: 20 Feet Wide Road; East by: Plot Nos. 1 & 2; West by: Plot No. 4; measuring North to South on the Eastern Side: 74 Feet; North to South on the Western East to West on the Southern Side: 40 Feet; in all admeasuring an exter of 2710 Sq. Ft., or thereabouts, situated within the Registration District o Chennai South and Sub Registration District of Velachery (formerly Sub Registration District of Alandur).

Flat No. G-3, "Thiruvenkatam Flats", Periyar Street in 18th Street, Nanganallur, Chennai-600 061

### சிகாஜென் இந்தியா லிமிடெட்

(CIN: L74900TN2004PLC053467)

பதிவு அலுவலகம் : 4வது மாடி, ஸ்பிக் ஹவுஸ், எண்.88, மவண்ட் ரோடு, கிண்டி, சென்னை – 600 032.

Website: www.sicagen.com E-mail: companysecretary@sicagen.com Phone: 044 4075 4075

#### பங்குதாரர்களுக்கு பொது அறிவிப்பு முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்துக்கு (IEPF) நிறுவனத்தின் சம பங்குகள் மாற்றம்

முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்தின் (கணக்கியல், தணிக்கை பரிமாற்றம் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல்) விதிகள், 2016 ("விதிமுறைகள்" விதி 6, நிறுவனங்கள் சட்டம், 2013–ன் பிரிவு 124(6)–ன் படி, தொடர்ந்து ஏழு வருடங்கள் ல்லது அதற்கும் மேலாக ஈவுத்தொகை செலுத்தப்படாத அல்லது கோரப்படாத பங்குகள நிறுவனத்தால் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு (IEPF) மாற்றப்படும் என்ற இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஏழு வருடங்களாக தொடர்ந்த ஈவுத்தொகை கோரப்படாமல் இருக்கும் சம பங்குகளை IEPF ஆணையத்திற்கு மாற்

கடந்த ஏழு ஆண்டுகளாக, அதாவது 2014–15 நிதியாண்டில் இருந்து, தொடர்ந்த ஈவுத்தொகையை கோராத சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் தகுந்த வடிக்கைகளை மேற்கொள்வதற்காக கூறப்பட்ட விதிகளின் கீழ், தனித்தனியாகவும் . அதற்கேற்ப, IEPF ஆணையத்திற்கு மாற்றப்பட வேண்டிய பங்குகள் குறித்து அவர்களின் - நிற்கு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நைப்பட்ட விதிகளின்படி, பங்குதாரர்களின் குறிப்புக்காக, IEPF ஆணையத்திற்கு மாற்றப்ப ண்டிய பங்குதாராகள் மற்றும் பங்குகளின் முழு விவரங்களையும் நிறுவனம் அதன் இணையதளத்தில் www.sicagen.com–ல் பதிவேற்றியுள்ளது. கடந்த ஏழு வருடங்களாக தொடர்ந்து தங்கள் ஈவுத்தொகையை கோராத பங்குதாரர்கள் தங்க¢

உரிமைகோரல்களை நிறுவனம் அல்லது அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவ (RTA) மெசர்ஸ். கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட், யூனிட் : சிகாஜென் இந்தியா லிமிடெட், சுப்பிரமணியன் பில்டிங், 5வது தளம், எண்.1, கிளப் ஹவுஸ் சாலை, சென்கை – 600 002, தொலைபேசி எண். 044-28460390 முதல் 395 வரை, மின்னஞ்சல் : investor@ meoindia.com–க்கு மேற்கூறிய பங்குகளின் பரிமாற்றத்தைத் தவிர்க்க 28 அக்டோபர் 202 அன்று அல்லது அதற்கு முன் கடிதம் மூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 28 அக்டோபர், 2022 அன்று அல்லது அதற்கு முன் உரிமை கோரப்படாத ஈவுத்தொகைக்கான சரியான உரிமைகோரல் எதுவும் பெறப்படாவிட்டால், அத்தகைய உரிமை கோரப்படாத ஈவுத்தொகை தொடர்பான சம பங்குகள் கூறப்பட்ட விதிகளின்படி IEPF ஆணையத்திற்கு

. EPF-க்கு பங்குகள் மாற்றப்பட்டால், பங்குதாரர்கள் IEPF ஆணையத்திடம் IEPF-5 படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிப்பதன் மூலம் IEPF–லிருந்து பங்குகளைப் உரிமை உண்டு. இதற்கான செயல்முறை மற்றும் படிவம் www.ieptgov.in–ல் கிடைக்கும்.

தேதி: 27.08.2022

கம்பெனி செயலாளர் மற்றும் ஒப்புதல் அதிகாரி

#### மெர்க்கன்டைல் வென்ச்சர்ஸ் லிமிடெட் CIN: L65191TN1985PLC037309

திவு அலுவலகம் : 88, மவுண்ட் ரேடு, கிண்டி, சென்னை - 600 032. Tel: 044-40432209/05 மின்னஞ்சல்: admin@mercantileventures.co.in இணையதளம்: www.mercantileventures.co.in

### வருடாந்திர பொதுக்கூட்டம் பற்றிய அறிவிப்பு

கூட்ட அறிளிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சாதாரண மற்றும் சிறப்பு அலுவல்களை செயல்படுத்த கம்பெனியின் 21வது வருடாந்திர பொதுக்கூட்டம் **வியாழக்கிழமை, செப்டம்பர்** 22**,** 2022, **அன்று பிற்பகல்** 3.00 **மணிக்கு (இந்திய நேரப்படி)** வீடியோ கான்பரன்சிங் (VC)/பிற ஆடியோ விஷுவல் வழிமுறைகள் (OAVM) மூலமாக நடைபெறுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. கம்பெனிகள் சட்டம் 2013, அதன் விதிகள் மற்றும் செயி சுற்றறிக்கை SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 தேதி 15/01/2021, மற்றும் SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 தேதி 13/05/2022 மற்றும் கார்பொரேட் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள பொதுச் சுற்றநிக்கைகள் தேதி 13/01/2021, தேதி 0505/2020 மற்றும் தேதி 05/05/2022ல் கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைகளின் படி நடத்தப்படும்.

2021-22 ஆண்டுக்கான அறிக்கை மற்றும் வருடாற்திர பொதுக்கூட்ட அறிவிப்பு ஆகியவை 26.08.2022 அன்று கம்பெனி அல்லது முதலீட்டு பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மின்னணு மூலமாக மட்டுமே அனுப்பப்பட்டது. இவை நிறுவனத்தின் மற்றும் பங்கு சந்தையின் இணைய தளங்களான www.mercantileventures.co.in மற்றும் www.bseindia.com லிலும்

VC/OAVM மூலமாக வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் வசதி மற்றும் பேசும் வாய்ப்பு

CDSL மின்னணு வாக்கு முறையின் மூலமாக மற்றும் OAVM மூலமாக வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் வசதி பங்குதாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூட்ட அறிவிப்பில் கூட்டத்தில் சேருவதற்கான விவரமான வழிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் சேருவதற்கான சாளரம் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் நாளில் பிற்பகல் 2.45 மணி

கம்பெனி விவகாரங்கள் துறையின் பொருத்தமான சுற்றறிக்கைகளின்படி கூட்டத்தில் பதிலிகள் நியமிக்க முடியாது. உறுப்பினர்கள் மட்டுமே கலந்து

கூட்டத்தில் பேச விரும்பும் உறுப்பினர்கள் மற்றும் பதிவாளர் தங்கள் பெயர். மின்னஞ்சல் முகவரி. கைபேசி எண். டீமேட் கணக்கு எண்/ஃபோலியோ எண். மற்றும் இதர விபரங்களை செப்டம்பர் 19, 2022 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ cs@mercantileventures.co.in மற்றும் investors@cameoindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். உடனடியாக பதிவு செய்யும் வசதி கிடையாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் .

வருடாந்திர கூட்டத்தில் பேச விரும்பாத உறுப்பினர்கள், ஆனால் கூட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள இனங்கள் மீது ஏதேனும் தெளிவாக்கல் தேவைப்படின் அவர்களது கேள்விகளை செப்டம்பர் 19, 2022 அன்றோ தேவைப்படின் அவர்களது கேள்விகளை செப்டம்பர் 19, 2022 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ cs@mercantileventures.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, கைபேசி என், டீமேட் கணக்கு எண்/ஃபோலியோ என், மற்றும் இதர விபரங்களை அனுப்பி வைக்கலாம். இந்த கேள்விகளுக்கான பதில்களை உரிய முறையில் அனுப்பி

#### பங்கு பரிமாற்ற பதிவேடு முடக்கம்

கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 91ன் படி, கம்பெனியின் உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் செப்டம்பர் 16, 2022 முதல் செப்டம்பர் 22, 2022 வரை (மேற்கூறிய இரு தினங்கள் உட்பட) மூடப்பட்டிருக்கும்.

#### தொலை மின்னணு வாக்குப் பதிவு வசதி

கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 108 மற்றும் அதன் கீழான விதிமுறைகள் மற்றும் செபி (பட்டியல் கடமைகள் & வெளியீட்டுத்தேவைகள் கட்டுபாடுகள் 2015ன் ரெகுலேஷன் விதி 44ல் கண்டவாறு, உறுப்பினர்கள் பேரவைக்கூட்டத்தின் நடவடிக்கைகள் மீது தொலை மின்னணு வாக்குப் பதிவு செய்திட நிறுவனம் சென்ட்ரல் டெபாஸிட்டரி சர்வீசஸ் லிமிடெட் (CDSL) உடன் மின்னனு முறையில் வசதி செய்து கொடுப்பதற்காக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. மேற்படி தொலை மின்னணு வாக்குப்பதிவு செய்வதற்கான முறைகள் கூட்ட அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 15, 2022 (cut-off date) நிர்ணய தேதி அன்று நிறுவனத்தின் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே தொலை மின்னனு அவ்வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் வாக்கெடுப்பில் பங்கு கொள்ளலாம். கூட்ட அறிவிக்கை CDSL மற்றும் பங்கு சந்தையின் வலைதளங்களான www.cdslindia.com மற்றும் www.bseindia.com லிலும் பதிவேற்றப்பட்டுள்ளது.

ஆண்டறிக்கை அனுப்பப்பட்டபின் நிர்ணய தேதிக்கு முன் உறுப்பினர் ஆனவர்கள் ஆண்டறிக்கையை இணைய தளத்தின் மூலம் மதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கேமியோவை தொடர்பு கொள்ளலாம். மேற்படி உறுப்பினர்கள் தொலைதூர மின்னணு வாக்களிக்க விரும்பினால் புகுபதிகை விவரங்களை கேமியோவிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

செப்டம்பர் 19, 2022 திங்கட்கிழமை, அன்று காலை 9.00 மணி முதல் செப்டம்பர் 21, 2022 புதன்கிழமை அன்று மாலை 5.00 மணி வரை இந்திய நேரப்படி) மின்னணு வாக்குப்பதிவு செய்யலாம். இதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு செய்திட வசதி இருக்காது. மின்னணு வாக்களிக்காத உறுப்பினர்கள் கூட்ட இடத்தில் வாக்களிக்கலாம். மின்னணு முறையில் வாக்களித்தவர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கு கொள்ளலாம் ஆனால் வாக்களிக்க முடியாது.

ு வாக்கு முடிவுகள் விதிகளில் குறிப்பிட்டவாறு அறிவிக்கப்படும் மற்றும் நிறுவனம் மற்றும் CDSL இணைய தளங்களில் வெளியிடப்படும்.

இதன்பொருட்டு, வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், இதன்பெடு பெறு சென்ற மின்னனு வாக்குப் பதிவு கையேட்டை பார்வையிடலாம் அல்லது கேமியோ நிறுவனத்தையோ அல்லது helpdesk.evotingcdslindia.com என்ற மின்னஞ்சல் மூலமும் தெரிந்து கொள்ளலாம் அல்லது கீழ்காணும் நபர்கள் திரு. நிதின் குந்தர் (022-23058738) அல்லது திரு. மென்பூப் லக்கானி (022-23058543) அல்லது திரு,ராகேஷ் தால்னி (022-23058542) சென்ட்ரல் டெபாஸிட்டரி சர்வீசஸ் விமிடெட் (CDSL), 25வது மாடி, மாரத்தான் ப்யூச்சரக்ஸ், மஃபத்லால் மில் காம்பவுண்ட் N.M.ஜோஷி மார்க், வோயர் பரேல் (கிழக்கு), மும்பை - 400 013 உதவிமையம்: 1800225533 மூலமோ தொடர்பு கொள்ளலாம்.

ெள்க்கன்டைல் வென்ச்சர்ஸ் லிமிடெட்டிற்காக

E N ாங்கஸ்வாமி DIN: 06463753

இடம் : சென்னை தேதி: 27 ஆகஸ்ட், 2022